

# Tamil Murli Quiz 24-10-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.  
இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

**Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:**

இந்த புருஷோத்தம சங்கமயுகம் நன்மைக்கான யுகமாகும், இதில் தான் \_\_\_\_\_ நடக்கிறது

- A. ☐ பரமாத்மா வந்து படிப்பிப்பது
- B. ☐ நரனிலிருந்து நாராயணனாக மாற்றம்
- C. ☐ மாற்றம்
- D. ☐ பதீத ஆத்மா பாவன ஆத்மாவாக மாற்றம்

**Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:**

இந்த ஞான மார்கத்தில் எந்த ஒரு விஷயத்தை யோசிப்பதாலோ அல்லது பேசுவதாலோ முன்னேற்றம் ஏற்பட முடியாது?

- A. ☐ நாடகத்தில் இருந்தால் முயற்சி செய்து விடலாம்
- B. ☐ நாடகம் செய்ய வைத்தால் செய்து கொள்ளலாம்
- C. ☐ பக்தி செய்வதாலோ அல்லது பேசுவதாலோ
- D. ☐ சாட்சாத்காரம் செய்வதாலோ அதைப்பற்றி பேசுவதாலோ

**Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:**

படிப்பினுடைய சாரம் என்ன என்று பாபா கூறுகிறார்?

- A. ☐ தேவதைகளாவது
- B. ☐ லட்சுமி-நாராயணர் ராஜ்யத்தில் வருவது
- C. ☐ பாபாவின் நினைவு
- D. ☐ கர்மாதீத நிலையை அடைவது

**Q.4) சரியா? தவறா?:**

ஸ்ரீ கிருஷ்ணர் ஆலிலையில் கடலில் மிதந்து வந்தார் என்று காட்டுகிறார்கள். இந்த ஸ்ரீ கிருஷ்ணர் நம்பர் ஒன் ஆவார். இவரைத்தான் ஷியாம்-சுந்தர் என்று சொல்கிறார்கள். குழந்தை கர்ப்பத்தில் தான் இருக்கும். எனவே முதல்-முதலில் ஞானக்கடலிலிருந்து வந்த உத்தமத்திலும் உத்தமமான புருஷர் ஸ்ரீ கிருஷ்ணர் என்பது புரிகிறது.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

**Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:**

முதலில் முக்தியில் சென்று பிறகு ஜீவன் முக்தியில் வருவதற்கு \_\_\_\_\_

ஆக வேண்டும் என்று பாபா கூறுகிறார்?

- A. ☐ தூய்மையானவர்களாக
- B. ☐ அணைத்து கணக்கு வழக்குகளை முடித்தவர்கள்
- C. ☐ குணமுடையவர்களாக
- D. ☐ கர்ம கணக்குகளை சமன் செய்தவர்கள்

**Q.6) சரியா? தவறா?:**

வானபிரஸ்திகளாக ஆவது என்றால் குருவின் மூலம் சப்தங்களைக் கடந்து செல்வதற்கான முயற்சி செய்வதாகும். ஆனால் யாரும் திரும்பிச் செல்ல முடியாது ஏனென்றால் விகாரிகளாக, கீழானவர்களாக இருக்கிறார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

- Q.7) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
படிப்பினுடைய சாரத்தை புத்தியில் வைத்து நினைவு யாத்திரையின் மூலம் \_\_\_\_\_ நிலையை அடைய வேண்டும்.
- A. ☐ உயர்ந்த  
B. ☐ கர்மாதீத  
C. ☐ ஸ்ரீ கிருஷ்ணரின் குடும்பத்தில் வரக்கூடிய  
D. ☐ பாவன தேவதைகளின்

- Q.8) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:  
\_\_\_\_\_ தான் வெற்றியின் ஆதாரம் ஆகும்.
- A. ☐ உண்மையான சேவை  
B. ☐ தியாகம் மற்றும் தவம்  
C. ☐ சுயநலமற்ற சேவை மனப்பான்மை  
D. ☐ சுப பாவனை மற்றும் சுப காமனை

- Q.9) சரியா தவறா என்று குறிக்கவும்  
இப்பொழுது நடிப்பு முடிகிறது என்று சொல்வீர்கள். பிறகு நாடகத்தை திரும்பவும் நடிக்க வேண்டும். பிறகு கல்பத்திற்கு முன்னாள் என்ன நடிப்பை நடித்தோமோ அந்த நடிப்பை புதிதாக நடிப்போம். இதில் கொஞ்சம் கூட வித்தியாசப்பட முடியாது.
- A. ☐ சரி  
B. ☐ தவறு

- Q.10) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :  
எண்ணத்தின் மூலம் கூட யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருப்பது தான் \_\_\_\_\_ .
- A. ☐ முழு அஹிம்சையாகும்  
B. ☐ பரோபகாரமாகும்  
C. ☐ நற்சிந்தனையாளர் ஆவதாகும்  
D. ☐ யதார்த்தமான வெற்றியாகும்